

ஜீன் மாதப்பாடங்கள்.

செய்யுள் * இயற்கையைப் போற்றுவோம்

* பட்டமரம்

சுருகுமரம்

உரைநடை * தமிழர் மருத்துவம்

துணைப்பாடம் * உலக்குக்கிளியும்

சுருகுமரம்

இனக்கணம் * மயங்குகாலிகள்

கடிதம்

* நான்கு வசதி வேண்டி விண்ணம்

துணைப்பாடம்வெட்டுக்கிளியும் சடுகுடமாளும்குறிப்புச்சட்டகம்

- * சூன்யூரை
- * வெட்டுக்கிளியும் சடுகுடமாளும்
- * வெட்டுக்கிளியும் மித்தக்கண்ணும்
- * உயிர் பிழைத்த மான்
- * சூடியூரை

சூன்யூரை:-

காடர்கள் என்னும் பழங்குடியின் மக்கள். காடுகள், செடிகளாகியும், மிளங்குகள் தொடர்-பான கதைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரன், பேத்திகளுக்கும் சொல்லி வந்தனர். அத்தனைகட கதைகளும் ஒன்று தான் 'வெட்டுக்கிளியும் சடுகுடமாளும்' ஆகும்.

வெட்டுக்கிளியும் சடுகுடமாளும்:-

ஒரு மாலை நேரம் கூரன் என்ற பெண் சடுகுடமாலை வளைய வெட்டுக்கிளி மாந்தது. என்ன கூரன், மாந்தது வெகுநான் ஆயிற்று!

"கிவ்வளவு நாள்கள் எங்கே போயிருந்தாய்? என்று வெட்டுக்கிளி அதனிடம் கேட்டது. காட்டின் அந்த கோடியில் இருந்தேன்.

கிப்பொருது உன்னிடம் பேச எனக்கு நேரமில்லை. மித்தக்கண்ணு என்னைத் தரக்கி-

தெரையிலு உருகிறது. அதனால் நான்
தேறித்து தெரையிலுந் என்ரு கரு
கருன் உருகி கிடந்த மரத்தின் அடியில்
தேறித்து தெரையிலு. துலைய மட்டும
துக்கி உருக்கினியை எச்சரித்தது.
மத்தக்கண்ணு உன்னிடம் என்னைப்
பற்றிக் கேட்டால் உரைய திறந்து எதையும்
தெரல்லி உடனதே என்ருது.

உருக்கினியும் மத்தக்கண்ணும்:-

கருணைத் தேயுக்கெண்ணு அங்கு உந்த
மத்தக்கண்ணு, "கருன் இங்கு உந்தான்?
அவன் எங்குச் சென்றான் என்று தெரியுமா?
என்ருது. மத்தக்கண்ணு உரு நேரம் பார்த்து
பரவசத்தில் கருன் தேறித்திருந்த இடத்துக்கு
குதித்துக் குதித்துச் சென்ருது, உருக்கினி.
கருன் அங்குத்தான் தேறித்திருக்க வேண்டும்
என்ரு எண்ணிய மத்தக்கண்ணு, மரத்தைச்
சுற்றியும் மோப்பம் பிடித்தது. அதனால்
தங்கியிருந்த புதுகுப்பினையின் துர்நாற்றத்தை
உணர்ந்ததால் அந்த இடத்தை விட்டுக்
கிளம்பி வேறுபக்கம் சென்ருது.

உயிர்ம் பிண்டித்த கருன்:

தேறித்திருந்த கருன் உருயே உந்து,
கேயமால் உருக்கினியைப் பார்த்து,
முட்டான்! மத்தக்கண்ணு சுவர் அப்படி

குதியாட்டம் போடாவிட்டால் என்ன?

நான் இன்று செத்துப் பிழைத்திருக்கிறேன். சிது என்னைத் தன் மெய் உயர்க்குள் திணித்துத் தின்னாமல் விட்டது அதிசயந்தான் என்று கத்தியது. "கிளி இப்படிச் செய்தால், திடுமீது வந்து உன்னை என் தங்கக் காய்களால் மிதித்து நசுக்கி விடுவேன்" என்று சொல்லிவிட்டுக் கரன் கைட்டுக்குள் ஓடியது.

சுயயுரை:-

அய்நிலிடுத்து கரனின் காய்களங்கள் எங்கே தன்மீது படும்படி போன்ற அச்சத்திலேயே உயர்ந்துகிளி வாழ்ந்து வருகிறது. இதனால்தான் இன்றும்கூட உயர்ந்துகிளிகள் இடத்தில் நினைத்து இருக்க சுயயுயர் குதித்த உண்ணமுள்ளன.

தீன் மாதம் பாடங்கள்

இயன் - 2

செய்யுள்

இயற்கையைப் போற்றுவோம்.

I. இறுதினா.

1. சிவப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை
வாடித்தித் தொடங்குகிறது?

சிவப்பதிகாரக் காப்பியம்

* நிலவு

* கதிரவன்

* மடைதைய வாடித்தித் தொடங்குகிறது.

2. இயற்கை போற்றத்தக்கது ஏன்?

* உலகிக்கு ஒளி தருவதும், பயிர் விளைவிப்பதும்
தாடியிற்று.

* மடைதையானது வானிலிடுத்து மொழிந்து
மக்களைக் காக்கிறது.

* மடைதையின்றி உயிர்கள் வாடி சூடியாகு

எனவே இயற்கை நாம் வாடி உதவுகிறது.

இயற்கையால் இயற்கை போற்றத்தக்கது.

செய்யுள்

பட்டமரம்

I நிரம்புக: செய்யுள் திறுணி

1. பட்டமரம் உபட்டம்படும் நான் உடும்
என்று நினைத்துக் கவலை அடைந்தது.
2. பட்டமரம் எதனால் தனது அழகை இழந்தது.
3. பட்டமரத்தின் கிளைகளுக்கு உவமையாகக்
கொம்படுவது குதிரை.
4. பனிமேய உலகிற்கு பட்டமரம் அழகு
கொடுத்தது.
5. எழில் எண்பதன் மொருள் அழகு.
6. மாடும் பறவைகள் எல்லாம் ஒன்று கூடி
பட்டமரத்திற்காகப் பாடல் பாடியது.
7. பட்டமரத்தின் ஆடும் கிளைகளின் சிறுவர்கள்
சிமர்ந்து குதிரை ஒட்டி விளையாடினர்.
8. பட்டமரம் மாடலின் ஆசிரியர் கவரர் தமிழ் ஒன்.
9. இளைகள் காரைமேல் விரிந்திருந்தன.
10. ஒளம் எண்பதன் மொருள் அவரன்.

II. சத்தகம் பயிற்சி பக்க எண் . 29 ல் உள்ளதைப்
படிக்க வைக்கவும்.

தமிழர் மருத்துவம்

1. குறுமினா:

மினா மிடை

1. மருத்துவம் எப்போது தொடங்கியது?

* தொடக்கக் காலத்தில் மனிதனுக்கு நோய் வந்த போது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த மெருகைகளைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான்.

* தாவரங்களின் வேர், மட்டை, கிளை, கனிகை, பழம் முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான்.

* இவ்வாறுதான் மனிதர்களுக்கும், மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.

2. நவ்வாழ்வார்க்கு நாம் நான் தோறும் செய்வேண்டியவை யாவை?

* நடைபயணம்

* வேலா

* தியானம்

* சிச்சுப்பயிற்சி

* சரியான உணவு

* சரியான தூக்கம்

* சீனியு விட்டர் நீர் மருந்துதல்

நல்வாடிவின்காக நாம் நான்சோறும்
செய்ய வேண்டியவை ஆகும்.

3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப்
பயன்படுவன யாவை?

தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ,
கனி இவை மட்டுமின்றி உலோகங்-
களையும், பாறாணங்களையும்
தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப்
பயன்படுத்தப்பட்டன.

4. சிறுமான் பாடலில் குறித்து படிக்க
வைக்கவும்

புத்தகம் படித்து பக்க எண்: 34 ல்
உள்ளதை படிக்க வைக்கவும்.

கிணக்கணம்

மயங்குகாலிகள்

1. திரய்புக;

1. உச்சரிப்பில் சிந்தித்து மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்குகாலிகள் என்கிறோம்.
2. ண, ண, ந, ள, ட, ண, ர, ர ஆகிய எட்டும் மயங்குகாலி எழுத்துகள் ஆகும்.
3. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் 'ண' கரம் பிறக்கிறது.
4. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் சண் பகுதியைத் தொடுவதால் 'ன' கரம் பிறக்கிறது.
5. நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியைப் பகுதியைத் தொடுவதால் 'ந' கரம் பிறக்கிறது.
6. 'ட' கரத்தை அடுத்து வரும் 'ண' கரம் டண்ணகரம் என்று அழைக்கப்படுகிறது.
7. 'த' கரத்தை அடுத்து வரும் 'ந' கரம் தந்நகரம் என்று அழைக்கப்படுகிறது.
8. 'ற' கரத்தை அடுத்து வரும் 'ண' கரம் றண்ணகரம் என்று அழைக்கப்படுகிறது.

9. மேல் பற்களின் அடியைத் தொடுவதால் 'ல' கரம் தோன்றும்.
10. மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் 'ள' கரம் தோன்றும்.
11. நுண் நுனி மேல்நோக்கி வளைந்து வருவதால் 'ழ' கரம் தோன்றும்.
12. 'ழ' சிறப்பு ழகரம் என்றழைக்கப்படுகிறது.
13. நுண் நுனி மேல் அண்ணத்தில் சூதல் பகுதியைத் தொட்டு வருவதால் 'ர' கரம் தோன்றுகிறது.
14. 'ர' கரம் இடையான எழுத்து என்பதால் இடையான ரகரம் என அழைக்கப்படுகிறது.
15. நுண் நுனி மேல் அண்ணத்தில் மையப் பகுதியை உரசுவதால் 'ற' கரம் தோன்றுகிறது.
16. 'ற' கரம் வல்லின் எழுத்து என்பதால் வல்லின் றகரம் எனப்படுகிறது.
17. மயங்குகாவி எழுத்துகளின் அண்ணிக்கை எட்டு
18. தமிழுக்கு உரித்தான சிறப்பு ஒலி ழகரம்.

நூலக வசதி வேண்டி கட்டு வரிப்படி

அனுப்புநர்:

(உள் டக்கள் சார்பாக) க. விரிதா

10, ராஜா தெரு, போளூர்,
சென்னை - 600 116

பெறுநர்:

மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
போளூர், சென்னை - 600 116

பொருள்: நூலகம் அமைத்துத் தர வேண்டின்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம், நான் போளூர் வசித்து
வருகிறேன். எங்கள் ஊரில் ஏறத்தாழ
தேராயிரம் டக்கள் வசிக்கின்றனர். எங்கள்
பகுதியில் பள்ளி, கல்லூரி செவ்வோர் டற்றும்
பட்டதாரி இளைஞர்கள் பலர் உள்ளனர்.
இவ்வு தேரங்களிலும் விடுகூற நாட்களிலும்
பொருளைப் பயனுள்ள வகையில் கடிக்கவும்
அறிவை வளர்த்துக் கொள்ளவும் எங்களால்
இயலவில்லை. எனவே எங்கள் அறிவுக் கண்ணை
திறக்க எங்கள் பகுதியில் நூலகம் அமைத்து
தருமாறு பணிபுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கிடம்: போளூர்

தேதி: 13.6.25

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள
க. விரிதா
(உள் டக்கள் சார்பாக)

உறையேல் சுகமரி :

பெறுநர் :

மாண்புமிகு ஆட்சியர் அமைச்சர்
மாண்புமிகு ஆட்சியர் அலுவலகம்,
மேளஞ்சி, சென்னை - 600116